



செப்டம்பர் - 09

TNPSC துளிகள்

- ❖ தமிழ்நாட்டின் 14வது அரசு சட்டக் கல்லூரியை தேனியில் உள்ள உப்பார்பட்டியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.
- ❖ தமிழ்நாட்டின் முதல் ஆதார் சேவா கேந்திராவானது சென்னையில் உள்ள கோயம்பேட்டில் செயல்பாட்டுக்கு வந்தது.
 - இது ஆதார் தொடர்பான சேவைகளை பொது மக்களுக்கு விரிவுபடுத்துவதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
- ❖ பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்ட பின்னர், ஜம்மு-காஷ்மீர் முதலீட்டாளர் உச்சி மாநாடு- 2019இன் முதல் சிறிய அளவிலான சந்திப்பு லேவில் நடத்தப்பட்டது.
- ❖ இந்திய ரயில்வேயில் இது போன்ற வகையில் முதன்முறையாக, ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் கட்டணம் செலுத்தி விளையாடும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
- ❖ ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் பதானுக்குப் அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்ரெட் எடுத்த மூன்றாவது இந்திய வீரராக ஜஸ்பிரீத் புமரா ஆகியுள்ளார்.
- ❖ புதுடில்லியில் நடைபெற்ற தேசிய இளைஞர் உச்சி மாநாட்டை இந்திய குடியரசுத் தலைவர் துவங்கி வைத்தார். இது இளைஞர் விழிப்புணர்வு இயக்கம் எனும் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாடு செய்திகள்

நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை உயர்வு

- ❖ மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிராந்திய விலங்கான நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது.
- ❖ முக்கூர்த்தி தேசியப் பூங்காவில் 2018இல் 568 ஆக இருந்த வரையாடுகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 612 ஆக உயர்ந்துள்ளது.
- ❖ நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.

முக்கூர்த்தி பூங்கா பற்றி

- ❖ மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி பீடபூமியில் அமைந்துள்ள முக்கூர்த்தி தேசியப் பூங்காவானது 78.46 சதுர கிமீ (30.3 சதுர மைல்) பரப்பளவு கொண்ட ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
- ❖ இந்த பூங்கா அதன் முக்கிய இனமான நீலகிரி வரையாட்டைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது.
- ❖ மேலும் இது வங்கப் புலி மற்றும் ஆசிய யானை போன்ற அருகி வரும் உயிரினங்களுக்கும் உறைவிடமாக உள்ளது.



புதிய கடலோர காவல்படை ரோந்து கப்பல்

- ❖ இந்திய கடலோரக் காவல் படையின் கரையோர ரோந்து கப்பலான யார்ட் - 45005 ஆனது வடக்கு சென்னையில் உள்ள எண்ணூரில் தொடங்கப்பட்டது.
- ❖ தற்போது தொடங்கப்பட்ட ரோந்து கப்பலானது மொத்தமாக உள்ள ஏழு கப்பல்களின் வரிசையில் ஐந்தாவது ஆகும்.
- ❖ இந்தக் கப்பல்கள் இந்திய கடலோரக் காவல் படைக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தனியார் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகின்றன.



தேசியச் செய்திகள்

கார்கில் முதல் கோஹிமா வரையிலான அல்ட்ரா மராத்தான்

- ❖ கார்கிலிலிருந்து கோஹிமா வரையிலான 4,500 கி.மீ தூரம் செல்லும் 'கார்கிலில் இருந்து கோஹிமா (கே 2 கே): புகழ்பெற்ற ஓட்டம்' என்ற அல்ட்ரா மராத்தானை இந்திய விமானப் படையானது ஏற்பாடு செய்து வருகிறது.
- ❖ இது 'விஜய் திவாஸ்' அல்லது 'கார்கில் விஜய் திவாஸ்' என்ற நடவடிக்கையின் (வெற்றிகரமாக நடத்தப்பட்ட விஜய் நடவடிக்கையின் பெயர்) 20ஆம் ஆண்டை நினைவு கூறுதலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ❖ புதுடெல்லியில் வாயு பவனில் நடைபெற்ற விழாவில் விமானப்படை தலைமைத் தளபதியான B.S தனோவா இந்த மராத்தான் ஓட்டத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
- ❖ இந்த தனித்துவமான கார்கில் முதல் கோஹிமா வரையிலான அல்ட்ரா மராத்தான் பயணமானது வரும் செப்டம்பர் 21 அன்று தொடங்கி நவம்பர் 6 ஆம் தேதி நிறைவடையும்.
- ❖ இது ஜம்மு-காஷ்மீரில் உள்ள திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவுச் சின்னம் மற்றும் நாகாலாந்தின் கோஹிமாவில் உள்ள கோஹிமா போர் கல்லறை ஆகியவற்றிலிருந்துத் தொடங்கும்.

மேற்கு விமானப் படை கட்டுப்பாட்டக கமாண்டோக்கள் மாநாடு 2019

- ❖ 2019 ஆம் ஆண்டின் மேற்கு விமானப்படை கட்டுப்பாட்டக கமாண்டோக்களின் இரண்டு நாள் மாநாடு ஆனது புதுடெல்லியில் நடத்தப் பட்டது.
- ❖ விமானப் படை தலைமைத் தளபதியான B.S தனோவா இம்மாநாட்டின் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
- ❖ செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் போர் கருவிகளின் உயர் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பயிற்சிகளின் முக்கியமான பகுப்பாய்வு குறித்த விவாதங்கள் இம்மாநாட்டில் நடைபெற்றன.



வட கிழக்கு மன்றத்தின் 68வது முழுமையான அமர்வு - 2019

- ❖ அசாமில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு மன்றத்தின் 68வது முழுமையான 2 நாள் அமர்விற்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை தாங்கினார்.
- ❖ வடகிழக்குப் பிராந்தியத்தின் 8 மாநிலங்களைக் கொண்டுள்ள இது வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான ஒரு முதன்மை அமைப்பாகும்.

வட கிழக்கு மன்றம்

- ❖ இது 1972 ஆம் ஆண்டின் வடகிழக்கு மன்றச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.
- ❖ இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை தாங்குகிறார்.
- ❖ வட கிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் இதன் துணைத் தலைவராக உள்ளார்.
- ❖ 8 வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்களும் முதலமைச்சர்களும் அதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

சர்வதேசச் செய்திகள்

2019 தெற்காசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு

- ❖ ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அவசரக் கால நிதியமானது (யுனிசெப்) இலங்கை நாடாளுமன்றத்துடன் இணைந்து இரண்டு நாள் நடைபெறும் 2019 ஆம் ஆண்டின் யுனிசெப் குழந்தைகள் உரிமைகள் ஒப்பந்தம் மீதான தெற்காசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டை நடத்தியது.
- ❖ இது கொழும்பு நகரில் நடத்தப் பட்டது.
- ❖ குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகள் உரிமைகளை மேம்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விவாதிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
- ❖ இது குழந்தையின் உரிமைகள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட 30வது ஆண்டு நிறைவையும் கொண்டாடுகிறது.
- ❖ நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து குழந்தைகளுக்காக யுனிசெப் நடத்திய 3வது மாநாடு இதுவாகும்.




சுற்றுச்சூழல் செய்திகள்

25 ஆண்டுகளில் அதிக ஈரப்பதம் மிக்க இந்தியா

- ❖ முக்கியமான பருவமழை மாதங்களான இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்கள், கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா கண்ட மிகவும் ஈரப்பதம் மிக்க மாதங்களாகும்.
- ❖ இந்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதும் பெய்த மழைப் பொழிவானது இயல்பை விட 10% அதிகமாக உள்ளது. இது 1994க்குப் பிறகு பெய்த மிக அதிக மழைப் பொழிவாகும்.
- ❖ 2010க்குப் பிறகு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா முழுவதும் மழை பெய்தது இதுவே முதல் முறையாகும். கடந்த 25 ஆண்டுகளில் இவ்வாறு மழை பெய்தது இது இரண்டாவது முறையாகும்.

SURPLUS RAINFALL



நீலச் சாலைத் திட்டம் - கத்தார்

- ❖ கத்தாரில் உள்ள பொதுப் பணித் துறை ஆணையமானது தோஹாவில் ஒரு முன்னோடித் திட்டமான "குளிர்ப் பாதை" என்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
- ❖ சாலைகளில் உள்ள தாரின் வெப்பநிலையைக் குறைக்க ஒரு கிரையோஜெனிக் பொருளைப் பயன்படுத்துவது இத்திட்டத்தில் அடங்கும்.
- ❖ சூரிய ஒளியில் 50 சதவிகிதத்தைப் பிரதிபலிக்கும் இந்த 'குளிர்ப் பாதையானது' ஒரு முதன்மை பொருளின் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து உள்ள பொருள்களின் மூன்று அடுக்குகள் சூரியக் கதிர்வீச்சினால் உறிஞ்சப்படும் வெப்பத்தைக் குறைக்கின்றன.



பிரபலமானவர்கள், விருதுகள், மற்றும் நிகழ்வுகள்

ராம் ஜெத்மலானி மறைவு

- ❖ நீதித்துறையில் புகழ் பெற்றவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியாவின் சிறந்த குற்றவியல் வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி சமீபத்தில் காலமானார்.
- ❖ இவர் வடமேற்கு மும்பை மக்களவை தொகுதியில் 1977 மற்றும் 1980 ஆண்டுகளில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
- ❖ இவர் 1988 ஆம் ஆண்டில் முதன் முறையாக மாநிலங்களவை உறுப்பினரானார். பின்னர் 1996 ஆம் ஆண்டில் மத்திய சட்ட அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
- ❖ மேலும் இவர் 2010 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார்.





19வது வருடாந்திர ஆசியச் சாதனையாளர் விருதுகள்

- ❖ 19வது வருடாந்திர ஆசியச் சாதனையாளர் விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது.
- ❖ வேதாந்த வளத்தின் நிறுவனத் தலைவர் அனில் அகர்வாலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
- ❖ 19வது வருடாந்திர ஆசிய சாதனையாளர் விருதுகளுக்கான கருத்துரு, 'உள்ளடக்கம்' என்பதாகும்.

Category	Winner
Achievement in Community Services	Onkardeep Singh MBE
Editor's Award for Contribution to Thoracic Surgery	Dr. Nilesh U Patel MD
Businessperson of the Year	Vipul Vadera
Entrepreneur of the Year	Kush Kanodia
Professional of the Year	Krishna Omkar
Sports Personality of the Year	Harjit Singh Bhania
Uniformed, Civil and Public Services Neeta Patel Woman of the Year	Hafsa Qureshi
Editor's Choice Award for Community service, Philanthropy and Entrepreneurship	Pradip Dhamecha

இதரச் செய்திகள்

இந்தியாவின் அதி உயர ஆகாய சைக்கிள் பூங்கா

- ❖ சுற்றுலாத் தலமான மணாலியில் உள்ள குலாபா என்னுமிடத்தில் 9000 அடி உயரத்தில் நாட்டின் அதி உயர ஆகாய சைக்கிள் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ❖ இந்தப் பூங்காவின் தொலைவு 350 மீட்டர் ஆகும். இது பொதுமக்களின் பார்வைக்காக அக்டோபர் முதல் வாரம் திறந்து வைக்கப்படும்.
- ❖ இந்தப் பூங்காவானது துணைத் தளபதி நீரஜ் ராணா அவர்களின் மேற்பார்வையின் கீழ் அடல் பிகாரி வாஜ்பாய் மலையேற்ற கல்வி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
- ❖ இந்தப் பூங்காவானது அரசின் வருவாயை அதிகரிக்கவும் சுற்றுலாப் பயணிகள் சாகச நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றது.

ரோஹித்4ரைனோஸ் (Rohit4Rhinos) பிரச்சாரம்

- ❖ உலக வனவிலங்கு நிதியம் மற்றும் அனிமல் பிளானட் (Animal Planet) உடன் இணைந்து இந்தியாவின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ரோஹித்4ரைனோஸ் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
- ❖ பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் (அ) இந்திய காண்டாமிருகத்தினை பராமரிக்கும் தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதலே இதன் நோக்கமாகும்.
- ❖ உலக காண்டாமிருக நாளான செப்டம்பர் 22 இன் நினைவாக அனிமல் பிளானட் சேனலில் இந்த பிரச்சாரம் தொடங்கப்படவுள்ளது.
- ❖ வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு மற்றும், இனப்பெருக்கக் கால நோய்களினால் ஏற்படும் அதிக அளவு இறப்பு போன்ற பலவிதமான அச்சுறுத்தல்களை இந்தக் காண்டாமிருகங்கள் எதிர்கொள்கின்றன.

- ❖ நேபாளின் தராய் புல்வெளிகள், உத்திரப் பிரதேசத்தின் வட பகுதி, பீகாரின் வட பகுதி, மேற்கு வங்காளத்தின் வட பகுதி மற்றும் அசாமியின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்குகளில் மட்டுமே இவை வாழ்கின்றன.

